

"நல்ல' மிளகாய் விளைச்சலுக்கு...

First Published : 08 Mar 2012 12:23:52 AM IST



காய் துளைப்பான் பூச்சியால் தாக்கப்பட்ட மிளகாய். (வலது) செஞ்சிலந்தி பூச்சியால் தாக்கப்பட்ட மிளகாய்.

புதுச்சேரி: மிளகாய் செடி வளரும் பருவம், பூ பூக்கும் பருவம் மற்றும் காய் விடும் பருவம் என்று மூன்று பருவத்திலும் பல்வேறு விதமான பூச்சிகள் தாக்குகின்றன. இவற்றை முறையான தடுப்பு முறைகள் மற்றும் மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.

மிளகாயில் பச்சை மிளகாய், பஜ்ஜி மிளகாய், குடை மிளகாய் என்ற மூன்று வகையான மிளகாய் உள்ளது. உணவில் காரம் சேர்ப்பதற்காக பச்சை மிளகாய் பயன்படுகிறது. இந்த பச்சை மிளகாய் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது.

பச்சை மிளகாயில் கோவில்பட்டி-1 (கே-1), கோவில்பட்டி-2 (கே-2), கோயம்புத்தூர்-1(சிஓ-1), கோயம்புத்தூர்-2 (சிஓ-2), கோயம்புத்தூர்-3 (சி.ஓ.3), கோயம்புத்தூர்-4 (சி.ஓ.-4) என்ற ரகங்களை பயிரிடுவது சிறந்தது. மிளகாய் ஆண்டுக்கு மூன்று பருவங்களில் பயிரிடப்படுகிறது. ஜனவரி, பிப்ரவரி (தை மாதம்), ஜூன், ஜூலை (ஆடி), செப்டம்பர், அக்டோபர் (புரட்டாசி) ஆகிய மாதங்களில் பயிரிடப்படுகிறது.

வளர்ச்சி

இவ்வாறு மிளகாய் செடியில் நன்றாக பூ எடுக்க பொட்டாசியம் சல்பேட் 10 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதால் பூ நன்றாக எடுப்பதுடன் நன்றாக துளிரும் வரும். நோய் எதிர்ப்புத் தன்மை கிடைக்கும். தரமான மிளகாய்

கிடைக்கும். இதேபோல் என்.ஏ.ஏ. (நாப்தலின் அசிட்டிக் அமிலம்) ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் கலந்து தெளிக்கலாம். இதை நடவு நடந்த நாளில் இருந்து 30 நாளுக்கு ஒருமுறை 3 முறை தெளிக்கலாம். இதேபோல் டிரை கார்டினாலை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 25 மில்லி கலந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளித்தால் காய் நன்றாக வரும்.

இவ்வாறு வளர்ந்துவரும் மிளகாய் செடியில் பல்வேறு வகையான பூச்சிகள் தாக்குகின்றன. இவ்வாறு தாக்கும் பூச்சிகளையும், அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிகள் குறித்தும் பெருந்தலைவர் காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியல் வல்லுநர் என்.விஜயகுமார் கூறியது:

மிளகாயைத் தாக்கும் பூச்சிகள்

மிளகாயை இலைப் பேன், அசுஉணி, செஞ்சிலந்தி ஆகிய மூன்று விதமான பூச்சிகள் தாக்குகின்றன. இவைகளை முறையான மருந்துகள் தெளித்தும், பொறிகள் அமைத்தும் கட்டுப்படுத்த முடியும்.

இலைப்பேன்: இது இலையில் உள்ள சாற்றை உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால் இலை மஞ்சள் நிறமாக மாறும். இப் பூச்சியின் தாக்குதல் காணப்பட்டால் ஒரு ஏக்கருக்கு 50 லிட்டர் தண்ணீரை தெளிப்பான் மூலம் தெளிப்பதால் இலைப்பேன் கொட்டிவிடும். அதிகம் இலைப்பேன் இருந்தால் ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மி.லிட்டர் டைமீட்டோடேட் 30 இ.சி என்ற மருந்தை தெளிக்க வேண்டும்.

அசுஉணி: அசு உணி என்ற பூச்சி சாறு உறிஞ்சும் தன்மை கொண்டது. செடிகளில் கருப்பாகப் படிந்திருக்கும். சர்க்கரை போன்ற திரவத்தை வெளியேற்றும். இந்த பூச்சி தாக்கினால் மொசைக் என்ற நோய் உருவாகும். இதனால் இலைகள் சுருங்கும். இந் நோயை தடுக்க மிளகாய் தோட்டத்தில் 5 வரிசைக்கு இடையில் இரு வரிசை மக்காச்சோளம், அல்லது சோளம் நட வேண்டும். அதிகம் பூச்சி தாக்குதல் இருந்தால் அசிபேட் 75 எஸ்பி என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கிராம் கலந்து ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தெளிக்க வேண்டும்.

செஞ்சிலந்தி: இப் பூச்சி கண்ணுக்குத் தெரியாது. தொலை நோக்கியால் மட்டுமே பார்க்க முடியும். இப் பூச்சித் தாக்கினால் இலை திட்டு, திட்டாக மஞ்சள் நிறமாக மாறும். இப் பூச்சி தாக்குதலால் உண்டாகும் நோயை முரணை நோய் என்பர். இந் நோய் தாக்கினால் மிளகாய் வளைவாக மாறும். இப் பூச்சியைக் கட்டுப்படுத்த டைகோபால்ட் என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டை மி.லி. கலந்து ஒரு ஏக்கருக்கு 500 மி.லி. தெளிக்க வேண்டும். நனையும் கந்தகம் ஒரு லிட்டர் தண்ணீரில் 6 கிராம் கலந்து தெளிக்கலாம்.

காய்துளைப்பான் (புரோட்டானிய புழு): இவ் வகை பூச்சிகள் தாக்கினால் மிளகாய் மற்றும் தண்டுகளில் புழுக்கள் துளையிடும். ஆரம்ப நிலையாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு ஒரு விளக்குப் பொறி வைத்து தாய் பூச்சிகளை அழிக்கலாம். அதேபோல் ஒரு ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சி பொறி வைத்தும் அழிக்கலாம். இப் பொறிகள் வைக்கும்போது கீழே தண்ணீரும், அதில் 2 சொட்டுகள் மண்ணெண்ணெயும் விட்டு வைக்க வேண்டும். டிரைக்கோ கிராமா கைலோனா என்ற

ஒட்டுண்ணி அட்டைகளை ஒரு ஏக்கருக்கு 12 இடத்தில் கட்டியும் இப் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

புழுக்கள் துளை போட்டுவிட்டால் என்.டி. என்ற பூஞ்சான் மருந்தை ஏக்கருக்கு 250 மி.லி. அளவு தெளித்து கட்டுப்படுத்தலாம். இவற்றை தெளிக்கும்போது ஒரு கிலோ உப்புக்கரிக்காத வெல்லம் கலந்து தெளிக்க வேண்டும். இந்த மருந்து புதுச்சேரி கே.வி.கே. அறிவியல் நிலையத்தில் கிடைக்கும். இதேபோல் பி.டி. என்ற பாக்கீரியா துளை ஏக்கருக்கு கால் கிலோ அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

மிளகாய் செடிக்கு அருகில் உளுத்தஞ்செடி, பாசிப் பயிறு செடி நட்டால் அதன் மூலம் நன்மை தரும் பூச்சிகள் பெருகி மிளகாய் விளைச்சல் நன்றாக இருக்கும் என்றார்.

"உழவர்களும் பட்டதாரி ஆகலாம்"

- த.தேவராஜ்-

First Published : 08 Mar 2012 12:22:33 AM IST



கோவை வேளாண் பல்கலைக் கழகம்.

கடலூர்: 10-ம் வகுப்பு படித்த உழவர்களும் குறைந்த செலவில் பண்ணை தொழில்நுட்ப பட்டதாரி (பி.எப்.டெக்.) ஆகும் வாய்ப்பை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மூலம் தமிழக அரசு வழங்கியுள்ளது. படிப்பின் காலம் 3 ஆண்டுகள் (6 செமஸ்டர்).

இந்தியாவில் ஆண்டுதோறும் வேளாண் வளர்ச்சி குறைந்து கொண்டே போகிறது. கற்றவர்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்டாத நிலையும், பாரம்பரியமாக விவசாயக் குடும்பங்களில் இருந்து வருபவர்கள் மட்டுமே விவசாயம் செய்யும் நிலையும் நீடித்து வருகிறது. அது மட்டுமன்றி நமது நாட்டு விவசாயம் பாரம்பரிய முறைகளியே மூழ்கிக் கிடப்பதும், புதிய புதிய தொழில் நுட்பங்கள் விவசாயத்தில் புகுத்தப்படாமையும், வேளாண் வளர்ச்சிக் குறைவுக்கு காரணம் என்றும் வேளாண்

விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்தியாவில் விவசாயம் மீண்டும் செழித்தோங்க, பட்டி தொட்டிகள் எங்கும் வேளாண் கல்வி அறிவு வளர வேண்டும்.

இதனால், வேளாண் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு, புதிய வேளாண் தொழில் நுட்பங்கள் தெரிந்து இருந்தால், விவசாயத்தை மேலும் நிறைந்த ஈடுபட்டுடன், லாபகரமாகச் செய்ய முடியும். விவசாயக் குடும்பத்தைச் சாராதவர்களும் வேளாண் தொழில் நுட்பங்களைக் கற்றறிந்து, இளைஞர்கள் பலர் புதிதாக வேளாண் தொழிலுக்கு வரலாம், வெற்றிகரமாக விவசாயத்தை நடத்தலாம். நவீன பண்ணைத் தொழில் நுட்பங்கள் பரவலாக்கப்படுவதன் மூலம், வேளாண் வளர்ச்சி பெருகும் வாய்ப்புள்ளது.

10-வது படித்த 27 வயது நிரம்பிய விவசாயி, குறைந்த கட்டணத்தில் வேளாண் பட்டதாரி ஆகும் வாய்ப்பை பொங்கல் திருநாளில் தமிழக அரசு அறிவித்துள்ளது. இளநிலை பண்ணைத் தொழில் நுட்ப (பி.எப்.டெக்.) கல்வி கற்க விவசாயிகளுக்கு 50 சதம் கட்டணச் சலுகையையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. விவசாயிகள் இப் பட்டப் படிப்பை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் மூலம் தொடரலாம் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

உலகிலேயே முன்னோடித் திட்டமாக இக்கல்வித் திட்டம் கருதப்படுகிறது. இதில் பயிர் உற்பத்தி, பயிர் பாதுகாப்பு, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், மனையியல், வேளாண் பொருளாதாரம் மற்றும் சந்தைப்படுத்துதல், வனவியல், கால்நடை மேலாண்மை, சிறு தொழில் முனைதல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பண்ணை பார்வையிடல் போன்ற தலைப்புகளில் பாடங்கள் அமைந்து இருக்கும். இப்பட்டப் படிப்பால் உழவர்கள் சுயதொழில் தொடங்கவும், தங்கள் வேளாண் தொழிலை அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்ததாகப் பெருக்கிக் கொள்ளவும் முடியும்.

விரைவில் இந்த பட்டப் படிப்புக்கான வகுப்புகள் தொடங்க இருக்கின்றன. இந்த 3 ஆண்டு பட்டப்படிப்பு, 6 செமஸ்டர்களை கொண்டது. ஒரு செமஸ்டருக்கான கட்டணம் ரூ. 7,500. இதில் 50 சதவீத கட்டணச் சலுகையை தமிழக அரசு வழங்குகிறது. இதற்கான விண்ணப்பங்கள் ரூ. 100 கட்டணத்தில் கோவை வேளாண் பல்கலைக் கழகம், தமிழகத்தில் உள்ள 35 வேளாண் ஆய்வு நிலையங்கள், 11 வேளாண் அறிவியல் நிலையங்கள், மற்றும் 10 வேளாண் கல்லூரிகளில் கிடைக்கும்.

ஒரு மாவட்டத்தில் 20 மாணவர்கள் சேர்ந்தால்கூட, அருகில் உள்ள வேளாண் ஆய்வு நிலையங்கள், வேளாண் அறிவியல் நிலையங்களில் வகுப்புகள் தொடங்கப்படும் என்று, வேளாண் பல்கலைக்கழக கல்லூர் கரும்பு ஆராய்ச்சி நிலைய தலைவர் பேராசிரியர் எஸ்.நசீர் அகமது தெரிவிக்கிறார்.

மேலும் விவரங்களுக்கு, முனைவர் வீ.வள்ளுவ பாரிதாசன், இயக்குநர், திறந்த வெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கோவை- 614003 என்ற

முகவரியிலும், செல்போன் 94421- 11058, 94421 11048, 94421 11057, தொலைபேசி 0422 6611229. என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

மின்னஞ்சல்- odlnau.ac.in இணைய தளம்- www.tnau.ac.in ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.



பத்திக்கிச்ச... பத்திக்கிச்ச... விஸ்வரூபமெடுக்கிறது பருத்தி ஏற்றுமதி விவகாரம்

மார்ச் 08,2012,00:10



புதுடில்லி: மத்திய அரசு, பருத்தி ஏற்றுமதிக்கு திடீரென தடை விதித்ததன் பின்னணியில் உள்ள பல திடுக்கிடும் தகவல்கள், தற்போது மெல்ல கசியத் தொடங்கியுள்ளன. உற்பத்திநாட்டின் பருத்தி உற்பத்தி, நடப்பு 2011-12ம் நிதியாண்டில் 3.45 கோடி பொதிகளாக (1 பொதி-170 கிலோ) இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன், சென்ற ஆண்டு கையிருப்பு (48.30 லட்சம் பொதிகள்), இறக்குமதி (6 லட்சம் பொதிகள்) ஆகியவை உட்பட, நாட்டின் மொத்த பருத்தி வினியோகம் 3.99 கோடி டன்னாக இருக்கும் என, பருத்தி ஆலோசனை வாரியம் மதிப்பிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், 84 லட்சம் பருத்தி பொதிகள் ஏற்றுமதியாகும் என மதிப்பிட்டிருந்த நிலையில், மார்ச் 1ம் தேதி வரையிலுமாக இலக்கை விஞ்சி, 94 லட்சம் பருத்தி பொதிகள் ஏற்றுமதி ஆகியுள்ளது. தேவை உள்நாட்டில் பருத்திக்கான தேவை குறைந்ததால், அதன் விலை சரிவடைந்துள்ளது. இதனால், ஏற்றுமதியாளர்கள் அதிகளவில் பருத்தியை ஏற்றுமதி செய்யத் துவங்கினர். ஆனால், இந்த ஏற்றுமதி, பதுக்கலுக்கு வழி வகுத்துள்ளதுதான், மத்திய அரசு, பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்க முக்கிய காரணம். மத்திய அரசு, பருத்தி ஏற்றுமதிக்கு

தடை விதிக்கப் போவது பற்றி முன்கூட்டியே அறிந்த 5 நிறுவனங்கள், சென்ற பிப்ரவரி மாதத்தில் மள மள வென, 11 லட்சம் பருத்தி பொதிகளை ஹாங்காங் போன்ற நாடுகளில் உள்ள அவற்றின் துணை நிறுவனங்களுக்கே ஏற்றுமதி செய்துள்ளன. அம்மாதத்தில் நிறுவனங்கள் மேற்கொண்ட மொத்த பருத்தி ஏற்றுமதியில் 92 சதவீதம், வெளிநாடுகளில் உள்ள அவற்றின் துணை நிறுவனங்களுக்கே அனுப்பி வைத்துள்ளன என தெரியவந்துள்ளது. மதிப்பீடு ஏற்கனவே, பருத்தி ஏற்றுமதி, மதிப்பீட்டை விஞ்சியுள்ள நிலையில், மேலும் ஏற்றுமதிக்கு அனுமதித்தால், அது உள்நாட்டில் பருத்திக்கு செயற்கையான தட்டுப்பாட்டை உண்டாக்கும். விலை உயர்வுக்கும் வழி வகுத்து விடும் என்பதால், மத்திய அரசு உடனடியாக பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. உதாரணமாக, இதுவரை 1.20 கோடி பருத்தி பொதிகளை ஏற்றுமதி செய்ய ஏற்றுமதியாளர்கள் பதிவு செய்துள்ளனர். இதுவரை, 94 லட்சம் பருத்தி பொதிகள் ஏற்றுமதியாகி உள்ளன. இந்நிலையில், மேலும் 26 லட்சம் பொதிகளை ஏற்றுமதி செய்ய அனுமதித்தால், மத்திய அரசின் பருத்தி கையிருப்பு, 50 லட்சம் பொதிகள் என்ற அளவில் இருந்து 10 லட்சம் பொதிகளாக குறைந்து விடும். இதனால், உள்நாட்டில் வரும் 2012-13ம் சந்தை பருவம் (அக்.,- செப்.,) துவங்கும் வரை பருத்திக்கு தட்டுப்பாடு நிலவும். இத்தகைய நிலை ஏற்படும் பட்சத்தில், அது, வெளிநாட்டு துணை நிறுவனங்களில் பருத்தியை பதுக்கி வைத்துள்ள இந்திய நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும். அதாவது, இந்நிறுவனங்கள், துணை நிறுவனங்களிடம் இருந்து பருத்தியை இறக்குமதி செய்து, கூடுதல் விலைக்கு விற்று கொள்ளை லாபம் ஈட்ட வழிவகுக்கும். எப்போதும் தும்பை விட்டு விட்டு, வாலை பிடிக்கும் மத்திய அரசு, கடந்த 2010ம் ஆண்டு வெங்காய விவகாரத்தில் ஏற்பட்டது போன்ற நிலையை தவிர்க்க, இந்த முறை துரிதமாக செயல்பட்டுள்ளது. இதனால், ஜவுளி துறையினரின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது. ஆனால், மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், வேளாண் துறை அமைச்சருமான சரத்பவாருக்கு கடும்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் மத்திய அரசு, வேளாண் அமைச்சரான தம்மை கூட கலந்தாலோசிக்காமல், திடீரென பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதாகவும், இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் பேட்டி அளித்துள்ளார். ஆனால் சரத்பவார், டெல்லியில் அப்போது இல்லை என்பதாலும், தாம் இந்நோனேஷியா செல்லவிருந்ததாலும், அமைச்சரவை குழுவை கூட்டாமல் உடனடியாக பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதித்ததாக மத்திய வர்த்தகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தத்தில், பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிப்பது குறித்து வேளாண் துறை அமைச்சருக்கு தெரிவிக்க மத்திய அரசு விரும்பவில்லை என்பது தெரிகிறது. அதற்கு, கடந்த காலத்தில், சர்க்கரை, வெங்காயம் ஆகியவற்றின் விலை உயர்வும், அதற்கான பின்னணியில் வேளாண் அமைச்சகமும் இருந்தது தான் காரணம் என, அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

அமைச்சகங்களுக்கிடையில் மோதல்

பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக, மத்திய வர்த்தக அமைச்சகத்திற்கும், வேளாண் அமைச்சகத்திற்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம், பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, பருத்தி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பாக, மத்திய அமைச்சரவை குழு கூடி முடிவெடுக்கும்படி, பிரதமர் உத்தரவிட்டுள்ளார். நாளைய கூட்டத்தில் இதற்கு சுமுக முடிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் தேக்கம்; விவசாயிகள் தவிப்பு

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2012,01:22 IST

கருத்தை பதிவு செய்ய

தஞ்சாவூர்: தஞ்சை கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கடும் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக ஏ.ஐ.டி.யு.சி., தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் சந்திரகுமார், மாநிலத்தலைவர் கோபு ஆகியோர் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக காவிரிப்பாசன மாவட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மூட்டைகள் இயக்கம் செய்யப்படாமல் உள்ளது. இதனால், வெயிலில் காய்ந்தும், பாதுகாப்பற்ற முறையிலும் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையிலும் இழப்பு அனுமதி மறுத்து ஒரு கிலோ எடை குறைவு ஏற்பட்டாலும், அதை சம்பந்தப்பட்ட கொள்முதல் பணியாளர்களிடம் நிர்வாகம் கட்டாயப்படுத்தி வசூலிக்கிறது. இந்த நடவடிக்கையை கைவிட தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொள்முதல் நிலையங்களில் மூட்டைகள் பெருமளவு தேங்கியிருக்கின்ற நிலையில், விவசாயிகள் கொண்டு வரும் நெல் முழுவதும் கொள்முதல் செய்யாமல் நிர்வாகம் தவிர்த்து வருகின்றது. இதனாலும் விவசாயிகள் இழப்பை சந்திக்கக்கின்றனர். இதற்காக பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வெளிமாவட்டங்களில் இருந்து தனியார் வியாபாரிகள் நெல் மூட்டைகளை தஞ்சைக்கு கொண்டு வரப்படுவதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும். நெல்கொள்முதல் நிலையத்தை சுயலாபத்துக்காக பயன்படுத்தும் வியாபாரிகளை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலமாக நெல் கொள்முதலை விவசாயிகள் முழுமையாக செய்வதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். மேலும் ஆயிரக்கணக்கில் தேங்கியுள்ள நெல்மூட்டைகளை

உடனே இயக்கம் செய்ய சிறப்பு ஏற்பாட்டை அரசு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளுக்குப் பயிற்சி

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2012,01:43 IST

கருத்தை பதிவு செய்ய

கொட்டாம்பட்டி :கொட்டாம்பட்டியில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.

"அட்மா' திட்டத்தில் அளிக்கப்பட்ட பயிற்சிக்கு ஊராட்சித் தலைவி நந்தினி தலைமை வகித்தார். உதவி இயக்குநர் வெங்கடேஸ்வரி முன்னிலை வகித்தார். வேளாண் பொறியியல் துறை, விற்பனைத்துறை, காட்பரீஸ் மற்றும் எல்.ஜி., சொட்டுநீர் நிறுவனங்களைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் விவசாய திட்டங்கள் பற்றி விளக்கினர். தோட்டக்கலை அலுவலர் செல்வராஜ் நன்றி கூறினார். உதவி அலுவலர்கள் பாண்டித்துரை, சிதம்பரம், முகமது சலீம், அருண்ராஜா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மிளகு அறுவடை துவக்கம் கிலோ ரூ.400க்கு விற்பனை

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2012,02:39 IST

கருத்தை பதிவு செய்ய

சேந்தமங்கலம்: கொல்லிமலையில், மிளகு அறுவடை துவங்கி உள்ள நிலையில், அதன் விலை அதிகரித்துள்ளதால், பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேந்தமங்கலம் அடுத்த கொல்லிமலையில் புத்தூர்பட்டி, அரியூர்நாடு, வாழவந்திநாடு, தின்னணூர் நாடு, திருப்பிலிநாடு உள்ளிட்ட பகுதிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மிளகு சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு, பன்னீர், கரிமண்டா, நீலமண்டி, குணு ஆகிய நான்கு ரக மிளகு பயிரிடப்பட்டுள்ளது. குளிர்ந்த பகுதியில் பன்னீர் ரக மிளகு அதிக அளவில் பயிரிடப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை நன்கு விளைந்த மிளகை அறுவடை செய்கின்றனர். அறுவடை செய்யப்பட்ட மிளகு மூன்று நாட்கள் வெய்யிலில் காயவைத்து, மாநிலத்தில் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு, 40 முதல், 50 கிலோ வரை அறுவடை செய்கின்றனர்.

மிளகுச் செடியை சவுக்கு மரத்தின் மீது படர்விடுகின்றனர். அறுவடை நேரத்தில் மூங்கில்

ஏணியை பயன்படுத்தி, மிளகை பறிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். ஒரு கிலோ மிளகு, 350 முதல், 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

கொல்லிமலை அடிவாரத்தில் ஆண்டு தோறும் ஜனவரி முதல் மார்ச் வரை நடக்கும் பேளுக்குறிச்சி வாரச்சந்தையில், கொல்லிமலையில் பயிரிடப்பட்ட மிளகு அதிக அளவில் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது. தரமானதாக இருப்பதால், மக்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.

இலவச திட்டத்தில் பெற்ற ஆடுகள்

590 குட்டிகள் ஈன்றுள்ளது: கலெக்டர்

நாமக்கல்: "இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் பெற்ற ஆடுகள், 590

குட்டிகள் ஈன்றுள்ளது. அதன் மூலம், 5.31 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளனர்' என, நாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாமக்கல் மாவட்டத்தில், தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டு ஏழ்மையிலும் ஏழ்மையான கிராம மக்களுக்கான இலவச வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம் 2011-12ம் ஆண்டுக்கு மொத்தம், 54 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மொத்தம், 2,806 அலகுகள் (3 பெட்டை மற்றும் 1 கிடா) வங்கி வழங்கப்பட உள்ளது.

ஃபிப்ரவரி 2012ம் மாதம் முடிய, 42 கிராமங்களில், 2,393 பயனாளிகளுக்கு நான்கு ஆடுகள், ஒரு அலகுக்கு, 12 ஆயிரத்து 450 ரூபாய் என்ற மதிப்பில் பெற்று வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட அனைத்து ஆடுகளுக்கும், காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

ஆடுகளில் எதிர்பாராத இறப்பு நேரிடும் போது காப்பீடு தொகை பெற்று உடனுக்குடன் மறு ஆடுகள் பெற்று வழங்கப்பட்டு வரப்படுகிறது. ஆடுகள், பயனாளியின் இருப்பிடத்தில் வசிக்க, 2,000 ரூபாய் மதிப்பில் கொட்டகை அமைத்து தரப்பட்டுள்ளது. பயனாளிகள், ஆடுகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டி, அவர்களுக்கு அவர்களது இருப்பிடம் சென்று கால்நடை பரமாரிப்புத்துறை, வேளாண் அறிவியல் நிலையம் மூலமாக பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பு பற்றி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஆடுகளுக்கு கொடி தொற்று நோய்களான அடைப்பான், கோமாரி, ஆட்டுக்கொல்லி நோய் ஆகியவற்றுக்கு முறையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மூன்று மாதத்துக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்யப்படுகிறது. அதனால், ஆடுகள் வளர்ச்சி சீராக நன்றாக உள்ளது.

பிரதி வாரம் ஒரு முறை, பகுதி கால்நடை உதவி மருத்துவர்கள் நேரிடையாகச் சென்று ஆடுகளின் நலன் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை, 590 குட்டிகள் ஈன்றுள்ளது. அதன் மூலம் பயனாளிகள், 5.31 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளனர். இத்திட்டம், தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்றும், அதன் மூலம் தங்களின் பொருளாதாரம் பெருகுவதுடன், தங்கள் குடும்பத் தேவைகளை சுயமாக சமாளிக்க முடிகிறது என்றும் பயனாளிகள் தெரிவித்தனர்.

உணவு பாதுகாப்பு சட்டம் குறித்த விளக்கக் கூட்டம்

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2012,23:06 IST

கருத்தை பதிவு செய்ய

சேத்தியாத்தோப்பு :சேத்தியாத்தோப்பில் நகர அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் 2006ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு உணவு பாதுகாப்பு சட்டம் பற்றிய விளக்கக் கூட்டம் நடந்தது. கே.பி.டி., திருமண மகாலில் நடந்த கூட்டத்திற்கு நகர அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் மகாராஜன் தலைமை தாங்கினார். செயல் ஆலோசகர்கள் ராமகிருஷ்ணன், ராமலிங்கம், பொருளாளர் கிஷார் குமார் முன்னிலை வகித்தனர். செயலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில், உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட வேண்டிய விதிமுறைகள். தரக்குறைவான உணவு பண்டங்கள் விற்பனை செய்வோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள். தமிழ்நாடு உணவு பாதுகாப்பு சட்டம் பற்றியும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் லட்சுமி நாராயணன், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நல்லத்தம்பி, குணசேகரன், ரவிச்சந்திரன் விளக்கவுரையாற்றினர். வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். கிருபாவேல் நன்றி கூறினார்.

வேளாண் வணிகத் துறை பொருட்கள் குழுக் கூட்டம்

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2012,23:11 IST

கருத்தை பதிவு செய்ய

காட்டுமன்னார்கோவில் :காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை சார்பில் உளுந்து பொருட்கள் குழுக் கூட்டம் நடந்தது. கொண்டசமுத்திரம் கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவர் ரேணுகா செந்தில்குமாரும், நாட்டார்மங்கலம் கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவர் சுதாமணி ரத்தினமும் தலைமை தாங்கினர். ஒவ்வொரு கிராமத்திலும் 15 விவசாயிகள் கொண்ட குழுவில் 3 நிர்வாகிகளுடன் குழு அமைக்கப்பட்டது. அவர்களுக்கு அறுவடை நேர்த்தி முறைகள் பற்றியும், சந்தை வாய்ப்புகள் பற்றியும் வேளாண் அலுவலர் சித்ரா பயிற்சி அளித்தார். முத்து சரவணன் நன்றி கூறினார்.

கொப்பரை கொள்முதல் மையம்: விவசாயிகள் அமைச்சருக்கு புகார்

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2012,23:58 IST

கருத்தை பதிவு செய்ய

உடுமலை : அரசு கொள்முதல் நிலையங்களில் கொப்பரை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுவதால், சிறு, குறு விவசாயிகள் பயன்பெற முடிவதில்லை. இதனால், கொள்முதல் மையங்களை அரசு திறந்தும் பலனில்லை என புகார் எழுந்துள்ளது.

உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகம் மற்றும் மொடக்குப்பட்டியில் அரசு கொள்முதல் மையங்கள் துவக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், அரசு கொள்முதல் மையங்களில் கொப்பரை விற்பனை செய்ய விதிக்கப்படும் பல்வேறு நிபந்தனைகளால் விவசாயிகள் பயன்பெற முடிவதில்லை என புகார் எழுந்துள்ளது.

இது குறித்து வேளாண்துறை அமைச்சருக்கு உடுமலை பகுதி விவசாயிகள் அனுப்பியுள்ள மனு: அரசு கொள்முதல் மையங்களில் கொப்பரை விற்பனை செய்ய விவசாயிகள் தங்கள் பழைய அடையாள அட்டையை புதுப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்தில் அடையாள அட்டை பெற்றவர்களுக்கும் இந்த நடைமுறை

அமல்படுத்தப்பட்டுள்ளதால், விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலகத்திற்கும், வேளாண்துறை அதிகாரிகளிடமும் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

சிறு, குறு விவசாயிகள் அடையாள அட்டை பெற முடிவதில்லை. விவசாயிகள் உற்பத்தி செய்யும் கொப்பரையை பல கட்டங்களாக கூட்டுறவு துறை அதிகாரிகள் கொள்முதல் செய்கின்றனர். ஒவ்வொரு முறையும் கொப்பரையை எடுத்து வர போக்குவரத்து செலவு அதிகரிப்பதுடன் மன உளைச்சலும் ஏற்படுகிறது.

எனவே கொள்முதலுக்கு அளவு நிர்ணயிக்காமல் விவசாயிகள் கொண்டு வரும் முழு அளவு கொப்பரையையும் கொள்முதல் செய்ய வேண்டும். பணப்பட்டுவாடா குறித்த நேரத்திற்குள் வழங்க வேண்டும். கொள்முதல் மையத்தில், கழிப்பிடம், ஓய்விடம் ஆகிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அரசு கொப்பரை கொள்முதல் மையங்களை திறப்பது பலன் அளிக்காது. இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.